

(For candidates admitted from 2018–19 onwards)

B.Com DEGREE EXAMINATION, NOVEMBER 2023.

Part III — Bank Management – Major

INDIAN FINANCIAL SYSTEM

Time : Three hours

Maximum : 100 marks

SECTION A — (10 × 2 = 20)

Answer ALL questions.

1. நிதியியல் முறைபற்றி பொருள் கூறு.

State the meaning of financial system.

2. மூலதன சந்தை என்றால் என்ன?

What is meant by Capital Market?

3. கடன் கட்டுப்பாடு என்றால் என்ன?

What is Credit Control?

4. கடன் உருவாக்கம் என்றால் என்ன?

What do you mean by Credit Creation?

5. முதலீட்டுக் கொள்கை என்பது யாது?

What is meant by investment policy?

6. வணிக வங்கி வரையறு.

Define Commercial bank.

7. வளர்ச்சி வங்கி என்றால் என்ன?

What is development bank?

8. நபார்டின் ஏதாவது இரண்டு நோக்கங்களை கூறு.

State any two objectives of NABARD.

9. TIIC - என்றால் என்ன?

What is TIIC?

10. SFCS பற்றி சிறு குறிப்பு வரைக.

Write a note on SFCS.

SECTION B — (5 × 6 = 30)

Answer ALL questions, choosing either (a) or (b).

11. (அ) நிதிக் கருவியின் சிறப்பியல்புகள் யாவை?

What are the Characteristics features of financial instrument?

Or

- (ஆ) இந்திய நிதி அமைப்பின் முக்கியத்துவத்தை கூறு.

State the significance of Indian Financial System.

12. (அ) கடன் உருவாக்கத்தின் குறைபாடுகள் யாவை?

What are the limitations of Credit Creation?

Or

(ஆ) பணக் கொள்கையின் நோக்கங்களை கூறு.

State the objectives of monetary policy.

13. (அ) பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளை வேறுபடுத்துக.

Distinguish between Public Sector and Private Sector banks.

Or

(ஆ) இந்திய வணிக வங்கிகளின் சமீபத்திய போக்குகளைக் கூறு.

Enumerate the recent trends in Indian Commercial banks.

14. (அ) வளர்ச்சி வங்கியின் நோக்கங்கள் யாவை?

What are the objectives of development banks?

Or

(ஆ) IDBI வழங்கும் சிறப்பு உதவியை விளக்குக.

Explain the special assistance provided by IDBI

15. (அ) SIDCO - ன் நோக்கங்களை கூறு.

State the objectives of SIDCO

Or

(ஆ) SIDBI – பற்றி சிறு குறிப்பு வரைக.

Write a note on SIDBI.

SECTION C — (5 × 10 = 50)

Answer ALL questions, choosing either (a) or (b)

16. (அ) இந்தியாவில் நிதி அமைப்பின் வளர்ச்சியைக் கண்டறிக.

Trace out the development of the financial system in India

Or

(ஆ) பணச் சந்தையின் பல்வேறு கூறுகள் மற்றும் அவற்றின் அம்சங்களை பற்றி விவாதி.

Discuss the various components of a money market and bring out their features.

17. (அ) தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் செயல்பாட்டை விளக்குக.

Explain the working of selective credit control measures.

Or

- (ஆ) பாரத ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரி.

Describe the functions of RBI

18. (அ) ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வணிக வங்கிகளின் பங்கை விளக்குக.

Explain the role of Commercial banks in the economic development of a country

Or

- (ஆ) வணிக வங்கிகளின் பணிகளை விளக்குக.

Discuss the functions of Commercial banks.

19. (அ) ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியின் பணிகளை விவரி.

Describe the functions of EXIM BANK.

Or

- (ஆ) IDBI ன் பல்வேறு நோக்கங்களை விரிவாக கூறு.

Elaborate the various objectives of IDBI.

20. (அ) மாநில நிதி கழகத்தின் நிதி மூலங்களை விளக்குக.

Explain the Sources of finance to state finance corporation

Or

- (ஆ) TIIC -ன் பணிகளை விளக்குக.

Explain the functions of TIIC.

---